



மலர் லிகை சஞ்சிகையின் 43ஆவது ஆண்டு மலரை நல்லகம் தளத்தில் வாசிக்கலாம். இம்மலரில் எழுத்தாளர் சங்கை ஆழியான் (முனைவர் க.குணராசா) ஈழநாடு (யாழ்ப்பாணம்) பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி "000000'000000 0000000000 0000000000" எனும்

தலைப்பில் நல்லதோர் ஆய்வுக்கட்டுரை எழுதியுள்ளார். அதில் ஈழநாட்டில் வளையான பலவகைப்புகைகளை பற்றிக் (சிறுகதைகள், நாவல்கள், குறுநாவல்கள் போன்ற) குறிப்பிட்டுள்ளதுடன், ஈழநாட்டில் எழுதிய எழுத்தாளர்களை ஏழு தலைமுறைப் படையாளிகளாக வகைப்படுத்தியுள்ளார். அவர்களைப் பற்றியும், அவர்கள்தம் படையாளிகள் பற்றியும் குறிப்பிட்டுள்ளார். ஆவணச்சிறப்பு மிக்க ஆய்வுக்கட்டுரை. வறையாரும் இவ்விதம் விரிவாக ஈழநாடு பத்திரிகையின் இலக்கியப்பங்களிப்பு பற்றி ஆய்வுக்கட்டுரையேதாவது எழுதியதாகத் தெரியவில்லை. அவ்விதம் எழுதியிருந்தால் நான் இதுவரை அறியவில்லை.

ஈழநாட்டில் எழுதியவர்களைப் பற்றிய அவரது வகைப்படுத்தலில் என் பெயர், வடகோவை வரதராஜன் ஆகியோரின் பெயர்களை ஏழாந் தலைமுறைப் படையாளிகள் பிரிவினுள் கண்டனேன். என் படையாளிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் "வ.ந.கிரிதரன் (இப்படியும் ஒரு பணம், மணல் வீடுகள்)" என்று என் இரு சிறுகதைகளைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். அக்காலகட்டத்தில் என் பதின்மவயதுப்பருவத்தில் ஈழநாடு பத்திரிகையின் வாரமலரில் என் ஆரம்பகாலச் சிறுகதைகள் நான்கு வளையாகியுள்ளன. அவற்றில் இரண்டு மட்டுமே சங்கை ஆழியானுக்குக் கிடைத்திருப்பதுபோல் தெரிகின்றது.



